

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**FRIDAY, MAY 8, 1903.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

**T**AKE notice, that unless within three months from the 8th day of May, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots situated in the village of Weliwatta in Rilpola korale of the Yatikinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings :—

I.

Lot.	Name of Land.	Preliminary plan 12.	Extent.
			A. R. P.
6	...	Weliwattepatana	... 111 1 10

on sheet M<sup>7</sup><sub>54, 55, 62, 63</sub>, and bounded as follows : on the north by the Kuda-oya, Wambotuhena sold by Crown to H. Weerakoon (T.P. 122,951), the Kuda-oya ; on the east by a stream, the village limit of Kottegoda ; on the south by the village limit of Kandana ; on the west by Weliwattehenyaya claimed by Medugedara Appuhami and others, the Kuda-oya.

**ව**ස 1903 ක්වූ මැයි මස 8 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුද්‍රිතව සම්බන්ධ වසි 1897, 1899 සහ 1900 ආඥාපනත්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මනත්‍රීඥානාමයන් නාන්සේගේ ගාල්ලේ කන්තෝරුවේදී උත්තරාන්සේගේ ඉදිරිපිට ඇවිත් පෙනීසිට හෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇත් යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මනත්‍රීඥානාමයන් නාන්සේට ඉහතකී ආඥාපනත්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපූ එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙනහැර දක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රාජසත්තක ඉඩම් හැටියට උත්තරාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තරාන්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දනගත යුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,  
විශේෂ මනත්‍රීඥානාමයන් නාන්සේගේ.

**ඉඩම්වල තොරතුරු.**

උඉව පලාතට අයිති යටිකිඳකොට්ඨාසයේ ඊල්පලකෝරලේ වැලිවනන යන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

M<sup>7</sup><sub>54, 55, 62, 63</sub> සිතියම්පහසට අඩංගු වූ :—

**ඊල් සිතියම 12.**

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
		අ. රූ. ප.
6	...	...
	වැලිවත්තේපහන	... 111 1 10

මීට මාසිමි—උතුරට කුඩාමයද, ආණ්ඩුව විසින් එම. විරකෝන්ට විකුණාපු වම්බොවුගේනද (T.P. 122,951), කුඩාමයද; නැගෙනහිරට දෙලුද, කෝට්ටොගොඩ ගම්ඉමද; දකුණට කඳනේ ගම්ඉමද; බස්නාහිරට මැදගෙදර අප්පුහාමි සහ නවත් අය විසින් අයිතිවාසිකම් කියන වැලිවත්තේ ගේන්යායද, කුඩාමයද.

இவ்வறிவித்தவின் தேதியாகிய 1903 ம் ஆண்டு வைகாசிமீ 8 ந் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் லெவற்றையையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாலான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாய் தெரிபட்டி மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியாதிருந்தால். மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

ஊவா மாகாணத்தின் யட்டிக்கிந்தை பகுதியில் நிலப்பொலிக் கோறணயைச்சேர்ந்த வெலிவத்தை என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோடணத்துக்கு குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—

I.

M-54, 55, 62, 63 ம் அளவுக்கடதாசியில்,

பிரதமபடத்து இலக்கம் 12.

துண்டு.

காணியினது பெயர்.

விசாலம்.

ஏ. அ. ப.

6

...

வெலிவத்தேப்பத்தன

...


...

...

111 1 10

எல்லை, வடக்கு-குடாஓய, எச். வீறக்கோனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வம்பொட்டுகேன (T.P 122,951), குடாஓய; கிழக்கு-ஓடை, சொட்டகொடஉடைய எல்லை; தெற்கு-கந்தனுடைய எல்லை; மேற்கு-மெதகெதற அப்புகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் வெலிவத்தேகேயாய, குடாஓய.

[ For Tracing see page 3. ]



Scale of 8 Chains to an Inch.  
 Situation : Weliwatta village in Rilpola korale.

Lot	Name of Land.	Extent.
		A. R. P.
6	Weliwattapatana	111 1 10

Sheet M<sub>54, 55, 62, 63</sub><sup>7</sup>

NOTE.—T.P. No. 122,951, Wambotahena sold by Crown to H. Weerakoon.

Surveyor-General's Office,  
 Colombo, August 8, 1902.  
 1,496

P. D. WARREN,  
 Assistant Surveyor-General.

